

உங்கள் குழந்தையின் அசைவுகள் முக்கியம்!



என் குழந்தையின் அசைவுகள் என் முக்கியம்?



உங்கள் குழந்தை அசையும் விதங்களில் மாற்றம் ஏற்பட்டால், குழந்தைக்கு கூக் இல்லை என்பதைக் காட்டும் அடையாளமாக அது இருக்கக் கூடும்.

இறந்துபோன குழந்தையைப் பிரசவித்த பெண்களில் ஏற்றாலா பாதி வேறு அவர்களுடைய குழந்தையின் அசைவுகள் குறைவிட்டதையோ அல்லது நின்றுவிட்டதையோ அவதானித்து ருக்கின்றனர்.



என் குழந்தை எவ்வெப்போதெல்லாம் அசைய வேண்டும்?

அசைவுகள் பொதுவாக இத்தனை இருக்கவேண்டும் என்ற நிறையம் ஏற்று இல்லை.
உங்களது குழந்தைக்கே உரித்தான் அசைவு முறைகளை நிங்களாகவே தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளின் அசைவுகள் உடைப்பதைப் போலவோ, பட்டப்பட்டுவோ, வீசு அல்லது உருள்வதைப் போலவோ இருக்கும் என்று சொல்லலாம்.

உங்களுடைய பனிக்குடம் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், கர்ப்பாலத்தின் **16 மற்றும் 24 வாரங்களுக்கு** இடையே உங்கள் குழந்தை அசைவதை நிங்கள் உணர்த துவங்குவிர்கள்.



கர்ப்பாலத்தின் இறுதிப் பகுதியில் குழந்தையின் அசைவுகள் குறையும் என்பது உண்மையால்.

உங்களுக்குப் பிரசவ வேதனை ஏற்படும் நேரம் வரைக்கும், மற்றும் நிங்கள் பிரசவ வேதனையில் இருக்கும் போதும் உங்களுடைய குழந்தையின் அசைவுகள் உங்களுக்குத் தொடர்ந்து தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

உங்களுடைய குழந்தையின் அசைவுகளைப் பற்றி நிங்கள் கவனப்பட்டுக் கொண்டிருந்தால், அச்சமயத்தில் உங்களுடைய குழந்தையை ஊக்குவிப்பதற்காக நிங்கள் எதையாவது சாப்பிடுவதோ, அருந்துவதோ எந்தப் பலனையும் தராது.

மலேதிகமாய்த் தரெந்தாக்கெடாள்ள: movementsmatter.org.au

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

இப்படிப்பட்ட எவ்வளவு தருளத்திலும், உங்களுடைய குழந்தையின் அசைவுகளைப் பற்றிய கவனம் உங்களுடைய மருந்துவச்சி அல்லது மருந்துவச்சு மருந்துவச்சுடன் தொடர்புகொள்ளுகின்றன.

இப்படிக் கெம்புதால் அவர்களுடைய நேரத்தை நிங்கள் வீணாடிக்கிறார்கள் என்ற அர்த்தமல்ல.



அடுத்த என்ன நடக்கலாம்?

உங்களுடைய தாய்ப்பேரு பிரிவிற்கு வருமாறு உங்களுடைய மருந்துவச்சி அல்லது மருந்துவச்சு உங்களைக் கேட்கவேண்டும் (ஒரு நாளுக்கு 24 மணி நேரம் வாரம் 7 நாட்களும் பணியாளர்கள் இருப்பர்).



சோதனைகளில் பின்வருவதன் உள்ளடங்கக்கூடும்:

- உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பினைச் சோதித்தல்
- உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அளவிடல்
- அல்ட்ரா சுவண்ட் படச் சோதனை
- இரத்த சோதனை

குழந்தை அசைவுகளைப் பற்றிய பொதுவான கதைகள்



கர்ப்பாலத்தின் இறுதிப் பகுதியில் குழந்தையின் அசைவுகள் குறையும் என்பது உண்மையால்.

உங்களுக்குப் பிரசவ வேதனை ஏற்படும் நேரம் வரைக்கும், மற்றும் நிங்கள் பிரசவ வேதனையில் இருக்கும் போதும் உங்களுடைய குழந்தையின் அசைவுகள் உங்களுக்குத் தொடர்ந்து தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.



உங்களுடைய குழந்தையின் அசைவுகளைப் பற்றி நிங்கள் கவனப்பட்டுக் கொண்டிருந்தால், அச்சமயத்தில் உங்களுடைய குழந்தையை ஊக்குவிப்பதற்காக நிங்கள் எதையாவது சாப்பிடுவதோ, அருந்துவதோ எந்தப் பலனையும் தராது.

ஆலோதிப்பு: the Royal Australian and New Zealand College of Obstetrics and Gynaecology (RANZCOG), Bears of Hope et Sands மற்றும் கீடீ சொல்லப்பட்டுள்ள அமைப்புகள், எமது டேர்க்கந்திற்காக அவர்களுடைய பிரசராத்தினைப் பாவிப்பதற்கு அனுமதி அளித்தற்காக Tommy's UK -இற்க எமது நன்றாய்த் தெர்வித்துக்கொள்கிறோம். stillbirthcre@mater.uq.edu.au எனும் மன்னால்சால் விளாஸ் மூலம் எம்முடன் தொடர்புகள்ளுக்கள்.

